

உ
நிருச்சிற்றம்பலம்.

சுங்கை

உலகமமை

தரவுக்கொச்சகக் கலிப்பா.

விக்கிரமசிங்கபுரம்

நமசிவாயக்கவிராஜாவர்கள்

அரங்கம் செய்தது.

இரீது

விக்கிரமசிங்கபுரம்

அனந்தசிருஷ்ணக கவிராஜாவர்களால்

பரிசோதித்தது.

களக்காரி

மேற்கு கீதி

பண்ணை மு. ரா. சகநி அய்யரவர்கள்

விக்கிரமசிங்கபுரம்.

பண்ணை சிவனுபாண்டியக் கேவரவர்கள்

வேண்டுகோளின் படி.

மேற்படியார்கள்.

கணக்கு

ஆரியமுத்துப் பிள்ளையவர்கள்

வி வ சங்கரலிங்கம் பிள்ளையவர்கள்.

க. சி. ச. தம்பா உபாத்தியாயரால்.

அம்பாசமுத்திரம்.

பாரதிவிளாஸ அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

தாரண மு

இதன் விலை அரை ச.

MAHAMAHOPADHYAYA.

Dr. R. V. SWAMINATHAIAH LIBRARY



உ

செவ்வயம்,

திருச்சிற்றம்பலம்.

நமச்சிவாயக் கவிராஜரவர்கள்.

திருவாய் மலர்ந்தருளிய,

தரவுக்கொச்சகக் கலிப்பா.

என்பாரிங்கா திருப்பான் மனம் படைத்
 வுள்பாலும்பான் மடப்பாலதா
 அன்பன் மூலையாவழும் பாலனுகளித்
 வுள்பாலடைந்தேனுலகுடைய மாதாவே. (6)

என்னுடைய சென்ம யினியுடையெனல்லெனனி
 டொண்டுகுடைய மின்னிடையும் பொன்னையுங் காண்பே
 மின்னுடைய புல்லதுக்கி மேதியடையான் வருகா
 னென்னுடைய கஞ்சமுலகுடைய மாதாவே. (2)

யெகிண்டலிப்பிரவீ யின்னொரு சென்மமெடு
 காட்டுமுன்னியாறுமருவியு காண் காண்பே
 போகியபேரணைதாபுலமும போம் வழிபோகாத
 போகிகடம்பேபே வுலகுடைய மாதாவே. (15)

என் பொருரை கெஞ்சாலின்னமு முன் கோபுரமு
 தன் பொருரை நன்னதயஞ் சநநதயங் காண்பே
 பண்பொருவா ரித்படங் ககடவுள வேதார்த
 தொள்பொருளேயம்மே யுலகுடைய மாதாவே. (8)

காறுமுடையட்டி நந்தினுலெந்தையொ
 கூறுமுனது சிாகுகோலமு காண் காண்பே
 ஓறுபதப்புள்ளிவங் களாளர் முகநுண்ணக
 ஓறுமலக் கூத்ததுலகுடைய மாதாவே (10)

தரவுக்கொச்சகக் கல்ப்பாடி

அண்டருல கெய்திடினு மாறும் படித்தறையு
தண்டையுந் தென்பொதியச் சாரலு நான் காண்பே
துண்டமதிக்குமிதித் தொங்கலாஃ சிந்தைய
வுண்டகிர் வேற்கண்ணுலகுடைய மாதாவே. (க)

திட்டுதமிழ் மாமுனிககுச் சித்திரை மாதப் பிறப்பி
காட்டு ரணக்கோல மெந்தக்காலமு நான் காண்பே
வேட்டுமுலைப்பாலியு பெற்றாரி யொக்கலைவை
கூட்டு மகவே வலகுடைய மாதாவே. (எ)

தள்ளுநி திரைப்பார் குழிமு முன் குழலு கீ
தள்ளு நாவித் தடாகமு நான் காண்பே
எனரு மகிற்றுப்பு ரெனவெங்குகிறைந்தே புற
முள்ளுமே நின்ரு யுலகுடைய மாதாவே (அ)

காடுஞ்செடியுமையோ காணடையே போய்த்திரிந்
பாடுங்கவையு மென்பான் கலியுகந்திரா
தோடுங்குழையு மெட்டித் தொட்டு விளையாடி நட
தோடுங்கயற் கண்ணுலகுடைய மாதாவே. (க)

காலைப்பொழுதெழுந்த காமர்மலையகரு
மாலைப்புளல் படித்த வந்துணையுந் காண்பே
மேலைக் கடவுள் விளையெழுதுஞ் சாதனப்பொ
கூலைக்குழையா யுலகுடைய மாதாவே. (ஐ)

பைமருந்தம் வாகடதுந் பண்டிசனா கொண்டு வக்
கைமருந்து மேதமஞ்சட்காப்பு மருந்தொவ்வாதா
செய்மருகத பின்னையு முன் நீர்த்த மருகதண்டு பிணி
குய்மருந்து வேறே துலகுடைய மாதாவே. (ஐக)

காட்டு மருந்துக் கடை மருந்துக் கைசலிக்க
கூட்டு மருகதுக் குண மருந்தென்பாருண்
கூட்டு மருந்தைத்புலனுக்கன் பிருத்தாற் போலயென
கூட்டு மருந்தன்றோ வுலகுடைய மாதாவே. (ஐஉ)

பன்னுதாமோ வாயுப்பற்றி வலிக்கீர்த்தலைக்
லென்னு தர்வேறே யிருப்பு தாமோவுரையா
மன்னுதாமாறுடைய னைந்தரிட பேரைய
கூன்னு தர்வேறே வுலகுடைய மாதாவே. (ஐக)

| | | | |
|--|-----|-----|-------|
| ஆர் மருத்தம் வேண்டேனீயாமியிடேக மஞ்ச | ... | ... | ள் |
| நீர் மருத்தம் பாண்பினியை நீக்கமருத்தாரா | ... | ... | தோ |
| வேர் மருத்தம் பச்சிலையு மெப்பருத்தாங்கை மருத் | ... | ... | து |
| மோர் மருத்தமேதோ வுலகுடைய மாதாவே. | ... | ... | (108) |
| வண்டிருத்தார் கூத்தல் மலை மருத்தா முன்னையுமு | ... | ... | ட் |
| கொண்டிருத்தும் மாயக்கொடும் பிணக்குள்ளாவே | ... | ... | னோ |
| பண்டிருத்தாக்குள்ளே டசித்த டசிபாலமுர் | ... | ... | த |
| முண்டிருத்தார்க்குண்டோ வுலகுடைய மாதாவே.... | ... | ... | (109) |
| பாமரனென் சொல்வேனோர் பச்சிலையு தீர்த்ததி மு | ... | ... | ள் |
| காமரபிடேக மஞ்சட் காடிலுத்தூர் தீரா | ... | ... | தோ |
| நீ ரரினாமி மஞ்சனீர் குடித்து கோயிருக | ... | ... | த |
| தூமர் கனவல் ஞே வுலகுடைய மாதாவே. | ... | ... | (110) |
| பண்டிதனோ வாரும் பரிசாரம் பாறும் வெ | ... | ... | கு |
| கண்டிதமாப் நோய்க் குமதுகை மருத்து தாரு மென் | ... | ... | தோ |
| கொண்டிதனாந் தீருமென் றற்கொண்ட மருமெத்தநீச | ... | ... | யோ |
| வுண்டித நான் காணேனுலகுடைய மாதாவே. | ... | ... | (111) |
| முன் குறையதாக முதுக்குறைவில்லாரிகமு | ... | ... | ப் |
| பின் குறைதான் பட்ட பெருந் குறைதான் போதா | ... | ... | தோ |
| என் குறையிதென்றா ரினிக்குறை வறதான் முழு | ... | ... | து |
| முன் குறையிதென்பாருலகுடைய மாதாவே. | ... | ... | (112) |
| தப்பி விடாய் நோயை யெண்ணித்தாவிப்பாய் சற்குருவா | ... | ... | ய் |
| செப்பி விப்பாய் ஞாலந்தெளி விப்பாய் யென்றிருந் | ... | ... | தே |
| விப்பு விப்பல் வேறுபட்ட தென்குறை யென்றாநாரு | ... | ... | க் |
| கொப்பி விப்பாயம்மே வுலகுடைய மாதாவே. | ... | ... | (113) |
| இத்தர சின்னோரா யிரத்தர நொந்தேனானை நா | ... | ... | ன் |
| பத்தர மென்றானு மனப்பாழிரும்பு தேயாதா | ... | ... | ல் |
| தத்தர மென்றோடி வருஞ் சண்டனுக்குன்றெண்டன்ப | ... | ... | போ |
| துத்தர மென்சொல்வேனுலகுடைய மாதாவே. | ... | ... | (114) |
| கக்க பல மங்கோர் கதலிபலமாகா தெ | ... | ... | ள் |
| போக பலன் மெய்யடியார் போக்கிய பலன் போலா | ... | ... | மொ |
| ஆக பல சொல்லி யென்ன வாவதடியேன்பிறக | ... | ... | த |
| யோகப லகன்றிச்சுலகுடைய மாதாவே. | ... | ... | (115) |

கீர்க்குமிழி வாழ்வை நிலைக்கும் து வென்று நெரி ம்
 பார்சுஞள்ளிருந்தேதோ பழிக்குளகப்பட்டேனா ன்
 ஞூர்க்குள்ளெனை யொட்பிடுவதம்மமா வுன்னைநம் பி
 ஞூர்க்குளவ மாணெனுலகுடைய மாதாவே. (2உ)

என்வி மித்த நீயிரங்கிலேனிமித்தம் பார்ப்பதெந்த த்
 துள்ளி மித்தேனுகுப நிமித்தமகா தோ
 என்விமித்தமாக்கி யென்ன நானு மித்தனைக்குயர்ந் த
 துள்ளிமித்த மன்றேவுலகுடைய மாதாவே. (2க)

யென்னை நொந்து கொண்டால்பொன்வருமோ முன்னை வி னை
 தன்னை நொந்து கொண்டால் தன்மை நன்மையாயிடு மோ
 என்னை நொந்து கொள்கில் னுனின்பமன்றித் துன்பம்வ ரி
 னுன்னை நொந்துகொள்வே னுலகுடைய மாதாவே (2ச)

கைப்புக் கொடா நினைப்புக்காதல் கொடா வெங்கால ன்
 வெப்புக் கொடாரிவராண்டு வெட்டி டி னும் பட்டிடலா ம
 துபாயக் கொடாத கலிச்சண்டாளன் கையிலென் னை
 யொப்புக் கொடர்தே வுலகுடைய மாதாவே. (2ஞ)

தப்புமிக்கு மொவ்வாத தன்மை யரைப்புன்மையினு ற்
 து புமிக்கு ரொப்பெனும் வாய்சொல்லும் வேளாமென வே
 செப்புமிக்கு ரொசமிடி தீர்ந்துணையே வாழ்த்தி லென க்
 கொப்புமிக்கு முண்டோவுலகுடைய மாதாவே. (2சு)

திராரோகம் பெறிநுக் தீர்ப்பதுவுந் தாயர்முக ம்
 பாராரோபிள்ளை பசுந்தழுது சோர்ந்த தென் று
 லாராரோவென்று தொட்டிலாட்டி முலையூடுவ த
 திராரோ சொல்லாயுலகுடைய மாதாவே. (2ஊ)

வினாவாய் விழ்து நாய் மெய்யலைவாய்ந்நை நிரு ப்
 பேலாவாய் வாழ்த்து பென்ன பேறுபெற்ற யென்பாரே ல்
 வினாவாய் மூடுவதுண்டாமோவுலை மூ டி
 வினாவாய் மூடாத வுலகுடைய மாதாவே. (2சூ)

காலுடைய புன்றை மடிலர் னென் னிட மை பார்க்கு மென க்
 காலுடைய காலுன்னை னுடையனுவே னு
 காலுடைய விண்ணக்துக் காலுடைய சிங்கை யெ னு
 காலுடையபொன்னை வுலகுடைய மாதாவே. (2கூ)

தரவுக்கொர்சகக் காலியடா.

சு

| | |
|--|------|
| தச்சிச கடாவிடுததார்ச் சடபென் மூச்சடககி | சு |
| சொச்ச கடவெட்டட சி'பி'வி தீரா | சு |
| தச்சிச சடவுமுனையததூசர் கயிலரயம | சு |
| யுச்சிச கடரே வுலகுடையமாதாவே. | (10) |
| கன்று மறிபொற் குறித்துன் காதில் மறித்தோட மூக்க | ட |
| குன்று மறிவங் கடுவுண்கூர் விழியின் பாவையி | சு |
| லென்று மறிசொர பவமெத்தனையோவதனை | சு |
| லொன்று மறியேனுலகுடைய மாதாவே. | (11) |
| புககலை வேணற்கு மிங்கும் பொர்க்கலை நூல் சொல்லி வெறி | ம் |
| குக்கலை சேவார்சுகதம் கீகூககலையென் கொள்ளையென் | சு |
| மிக்கலை நூல் முததொளிருமே கலைகுழுவெறபர | சு |
| யொக்கலை சிபுடி பிள்ளா யுலகுடைய மாதாவே. | (12) |
| யீட்டி யதக்காக வகுகுமிங்குமெனக்கார்டி. வம் | சு |
| லாட்டி யலுததாயினிகாளுனதும் போதா | சு |
| காட்டி மலைததாநுயிருக்குக் கன்மபலப்பாக மெல் | வா |
| முட்டி வித்தாயுண்டேனுலகுடைய மாதாவே. | (13) |
| செவ்வொன்றொ காண்பென் சிலவொன்றெயிம்மிவா | ந் |
| திவ்வொன்றொ லுழ் வினைதானென்ப தொன்றோ வாயிர | மொ |
| அவ்வொன்றொ கொடி தத்துண்டாக்க மனமேகக முற | ற |
| தொவ்வென்றொ கெட்டேனுலகுடைய மாதாவே. | (14) |
| தின்னுடனே காலர் சினத்துடனே யென்னைய | வர் |
| தன்னுடனே செல்வதரகுத் தாழ்க்கிலவர் தாயுவா | சொ |
| என்னுடனே மாறுகொண்டோ ரிங்கிவொன்றாக வ | சொ |
| யுன்னுடனே தொல்வேனுலகுடைய மாதாவே. | (15) |
| புத்தி யென்ன வித்தை யென்ன பொத மென்ன வேத மந்தி | ர |
| சித்தி யென்ன வித்தனைக்குஞ் சேதமென்ன வாரா | தொ |
| பத்தி யென்ன தென்னவொருபான்மையிலே மேன்மை பெ | று |
| உத்தி யென்ன சொல்லா யுலகுடைய மாதாவே. | (16) |
| விண்டாற் பயனேது விண்டபடியெ யுனையு | சு |
| கொண்டாற் பிறவி கொடுததார். கெடுப்பா | சொ |
| கண்டாற் பசிபோ மோகையளவினையயிடு | சொ |
| ஹண்டாற் பசிபோ முலகுடைய மாதாவே. | (17) |

அ தரவுக்கொசகக் கலிப்பா.

| | |
|---|--------|
| யீட்டி வித்தாயெவ்வினையு மீட்டினே நேயேதொ | ன் |
| முட்டிவித்தாயப்படி நின்றமுனேன் மேற்குறை | யோ |
| காட்டி வித்தாய கண்டதெல்லாங் கண்டேனீ கன்மப | ல |
| முட்டி வித்தாயுண்டேனுலகுடைய மாதாவே. ... | [௩௮] |
| பார் வழிச்சென்றெத்தனையோ பாடினேன் பாதகர்த | ம் |
| பேர் வழியுங் கேட்டுருகப்பேச்சுணாதேன் பேய்ச்சுணாக்கர | ய் |
| தீர் வழியுண்டோ கசப்புத் தீம்பால் விட்டேது | யினையு |
| யோர் வழியுங் காணேனுலகுடைய மாதாவே. ... | [௩௯] |
| பெத்தரிக்கத்தார் க்கிதிராய்ப் பேசினு மென்பேச்சைய | வச் |
| கத்தரிக்கப் பார்பரல்லாற்காசுபணந்தாராரா | ல் |
| வித்தரிக்கத்தேவையில்லை வீண் குடுப்பந்தாங்கி யென் | ன |
| னுத்தரிக்கக் கூடாதுலகுடைய மாதாவே. ... | [௪௦] |
| சித்தமோகந்திமிரந்த தீவினையே தீவ்னை | யா |
| மத்தமோகம் புரிபவன்னது மோகித்ததென் | ன |
| சத்தமோ வாருதியென் சாதகமோடெட்டிது | தா |
| னுத்தமோ சொல்லாயுலகுடைய மாதாவே. ... | [௪௧] |
| வள்ளமறிபாமல் விழிவீழாதே வெவ்வினையு | ன் |
| கள்ளமறியாமல் மனங்கை கடந்த தென்னு | மோ |
| துள்ளமறியேநதிசிற்குச் தோன்றவுனதுநி | ரு |
| வுள்ளமறியேனுலகுடைய மாதாவே. ... | [௪௨] |
| கன்றுங்குறியேனயங்குறியாய் நின்றநி | லே |
| யென்றுங்குறியே னிடராய்குறியேனெ | ன் |
| பொன்றுங்குறியாற்புழுங்கிதுவென் போக்குவர | த் |
| தொன்றுங்குறியேனுலகுடைய மாதாவே- ... | [௪௩] |
| முத்தாரமந்த முழுத்தார்வதனவிம் | ப |
| வித்தாரமாமதியுன்மேனி செக்கர்மாலை யென | தே |
| சித்தாரவிந்தம் வைத்தசெல்வருக்கோ செலகதி | கீ |
| இத்தார மிட்டா யுலகுடைய மாதாவே. ... | [௪௪] |
| வைப்புரிய முன்னீர் வலம்புரியுக் தொண்டர | வ |
| பொப்புரிகையாள ரிடம்புரிவின்கீனூரிடல் கா | ன் |
| வெற்பிருக்கையாளரொடு வேதவித்து நாதர்த | த் |
| துப்பரிக்கைமேல் வாழுலகுடையமாதாவே. ... | [௪௫] |

தரவுக்கொச்சகக் கலிப்பா

| | |
|---|---|
| <p>புட்கிற் பிளவுபடாப் பேதமைப் பட்டேற்றகை முட்கிட்டியினெ மனார்மோது வரங்கே தா மட்கிப் பகல் மதிபோல் வாழ்ந்தவரைத் தாழ்ந்திராந்து டுடிகத்திரிகதேனுலகுடைய மாதாவே.</p> | <p>க் ஸ் மோ ன் (௪௬)</p> |
| <p>வம்பருக்குளாய்ப் புறம்போய் வாடாமலுன்கரு சொம்பருக்கு ஞானத்தொழும் பருக்குளாயே நம்பருக்குமாரணற்கு காணற்குயிம்பருக்கு உம்பருக்கும் வாழ்வே வுலகுடைய மாதாவே.</p> | <p>ஸ் ரே ம் (௪௭)</p> |
| <p>குன்றோகடலோ குறித்தோ நெறித்தோடி சென்றோரிடநதேடிச் செல்வனென்று சொல்வதற் துன்றோயுடதோமற்றெல்லாங் கடந்த தென் தொன்றோ பல்வோயுலகுடைய மாதாவே.</p> | <p>க் கே ப (௪௮)</p> |
| <p>குன்றுபடுவெங்காவிற் கோடுபடாயானை கொப்ப தென்றுபடுமென்பாரிம படருக்கொப்பா கன்றுபடுநொயைக் கரைத்திடிலோசுத்தமென கொன்றுபடுமம்மேயுலகுடையமாதாவே</p> | <p>த் ரோ க் (௪௯)</p> |
| <p>பெத்தரிகந்தானே பெறுகதியென் பாரதையு பத்தரிகழ் நதேரூப்பரகதிச் சென்றேற்றுவரா உததரிகண் சாத்தமொருநாயகர் கண்சாத்தமு யுத்தரிகஞ் சாத்தமுலகுடைய மாதாவே.</p> | <p>ன் ல் லை (௫௦)</p> |
| <p>மல்கித்திரியில் வளர்தீப நெய்கருங்கி அல்கித்திரியுமனத்தன் பறுவே னென் பெறுவே கல்கித்திரிபாத ஞானம் வைத்தாலீனவினை கொல்கித்திரிவேறுலகுடைய மாதாவே.</p> | <p>ல் ன் க் (௫௧)</p> |
| <p>சொல்காதோ கண்ணோ சுருங்காதோ தன்மையன் மல்காதோ ஞானதை செய்வாறுணர்நது தேறுவ கல்காதோ தன்மை முற்று நம்பினெனென்பதென கொல்காதோ கிந்தை யுலகுடைய மாதாவே.</p> | <p>தி ரே க் (௫௨)</p> |
| <p>ஆற்று நீர்போற்ப் பெருகியற்றுவிடுமல்லதற சேற்று நீர்போற்குழம்புஞ் செல்வநிலை நில்லாதா ஏற்று நீர்கொள் கீரென்றியாருக்கீ வாரு கூற்று நீரன் ரோயுலகுடைய மாதாவே.</p> | <p>க் ல் க் (௫௩)</p> |

கன்றுசொல்லி கால்வருக்கு கன்மைசொல்லிப் புன்மைசொல் லீக்
 கன்றுசொல்லி னாலவகைக் காங்குது சொல்லியேற்பட்டதேன் னு ம்
 என்றுசொல்லி நீக்கவொட்டா தில்லாமை பொல்லா த
 தொன்றுசொல்லிலாமே வுலகுடைய மாதாவே. (100)

கத்துப்பிடித்தேன் கடைப்பிடியென்றுள்கரு னைக்
 கோத்துப்பிடித்தேனைக் கொண்டபண்கொள்ளர யோ
 பத்துப்பிடித்தாதி பாண்டரங்கன் தாண்டவத்து க்
 கோத்துப்பிடித்தா யுலகுடைய மாதாவே. (101)

மூடமிதவன்றே முகாநிரர்வியம்பினை யோ
 பாடமிநிக் கல்விப் பயனொழுக்கம் பாழ்படலா ல்
 தேடவரும் பொருட்கட் சோத்தவெல்லாம் டோக்கியவெ ற்
 ரோடமெனநிற்பே னுலகுடைய மாதாவே. (102)

மூடப்படுதழல் சூழ்மோகமனமாய் நமன் டோ
 ராடப்படு முன் வினாந்தாட் படசின் பாற்படு போ
 கூடப்படு சிறையாய் வல்லிவங்கிற் பட்டவரு க்
 கோடப்படுமோ வுலகுடைய மாதாவே. (103)

கிட்டுமோ கிட்டாதுன் கேண்மை வணங்கே னெனது ிழ்
 தட்டுமோ தட்டாதுன் றண்ணளியைத் தாராய் கீ
 எட்டுமோ வெட்டாத யென்மனகானீடே ற
 வெட்டுமோ வெட்டாதுவகுடைய மாதாவே. (104)

பண்ணாது நன்மை புன்மைப் பாழ்வினையென்னுள்விடி யு
 மண்ணாதிருந்தாலணியு மணியாகா தே
 எண்ணாத தெண்ணிமன தீடழியவைப்பதுன க்
 கொண்ணு தென்கண்ணெ வுலகுடைய மாதாவே. (105)

பண்ணாதோ பேரருளுன் பார்வையதனாலெனக் கு
 கண்ணாதொய்வீடிராணாணிக் கீயிரங் க
 எண்ணாதோவுன் மனந்தா னென்மனங்கல்லென்றது தா
 னொண்ணாதோவம்மே வுலகுடைய மாதாவே. (106)

கீதியவா புன்னை நினைப்போர்கினைத் தியை க்
 காதிய சாம்பிராச்சிய பதங்கை விலைக்குந் கொள்வரா ல்
 காதிபல தங்கவருக்கிங்கிதனைப் பரக்கவெ மோ
 குதிடம் வேறுண்டோ வுலகுடைய மாதாவே. (107)

தரவுக்கொச்சகக் கலிப்பா:

இக

வெள்ளமோ வெள்ளிமலை மேடோதமிழ் மலைக்கீழ் ப்
பள்ளமோ தெள்ளிய கார்ப்பத்து முக்கோணமத்திய மோ
கள்ளமோ காண்கிலனான் காண்டேனுனக்கடி யா
ருள்ளமோ கோவிலுலகுடைய மாதாவே. (கௌ)

வெள்ளத்திருப்பா வென்விம்மலையுன் பொம்மல் மு கி
வள்ளத்திருப்பான் மனறக்குழந்தைக் கேகேப்பா ய்
கள்ளத்திருப்பா மென்கண்மனம் விட்டேவடி யா
ருள்ளத்திருப்பா யுலகுடைய மாதாவே. (கௌ)

பெண்ணை நம்பிவேரோர் புயிகையம்மி யொவ்வொருவ ர்
தன்னை நம்பி யாமிரம்மேர் தன்னை நம்பி வாழ்வாரா ல்
என்னை நம்பினோர் சலிக்க யான் சலிக்கயென்று நன் ரு
யுன்னை நம்பி வாழ்ந்தேறலகுடைய மாதாவே. (கௌ)

சற்றதனையுண்டாங் கருத்தரிவு கல்வியன் ரு
பெற்றதுனை மற்ரோர் பெருந்துணைகள் வேரு மோ
அற்றதுனையாதோ அருந்துணையாய் கல்கெனக் கா
ருற்றதுணைமம்மா வுலகுடைய மாதாவே. (கௌ)

ஆட்டைக்கொருதரத்தானானு மீனமல க்
கூட்டைக்கழுவிமயமை கோவில் பணிவாசலிற் போய் ப்
பாட்டைக்குளறினாஞ் சொர்பற்றுக்கிலாதர்! து ள
மோட்டைக்குட்டமோ வுலகுடைய மாதாவே. (கௌ)

வேட்டமிலாக்கானகத்து வெவ்விலக்கா வெவ்வினையு ன்
காட்டமிலாப்பாழ மனது கண்ணினதுக் கொண்டு நோ
வாட்டமிலாச்சேர்நிலைநது வாடி நிற்கநான் மறு தி
லோட்டமிலாத்தேரோ வுலகுடைய மாதாவே. (கௌ)

சொற்பனமாம் வாழ்வு சுபசோபனமாம் ஞானமென் று
கற்பனபாவக் கெளிந்து காண்பனவுங்காண்பாரா ல்
சற்பனதோசததுணைகள் ஞானநிலை கண்டவர் த
முற்பனமார் காண்பாருலகுடைய மாதாவே. (கௌ)

பூசனையாலுன் கமலப பூஞ்சரணம் பூர்வசென் ம
வாசனையார் காண்பரது வஞ்சனையார் காண்பா ரோ
யீசனைபானுமவொண்ணாவர் கருத்தி ன்
போசனையார் காண்பாருலகுடைய மாதாவே. (கௌ)

| | |
|---|---------------------------|
| கையும் வகைசெய்து மன நானும் வகையெய்தியற செய்யும் வகைசெய்து நெறிசேரும் வகைசேரா பொய்யும் வகையொன்று மிலாப்புண்பாடுபோயடி னுய்யும் வகையுண்டோ வுலகுடைய மாதாவே. | ஞ் யோ யே (எய) |
| கோலக்கங்காநதியுக் கூன்பிறையு நாறுமுன்ற நிலக்கண்பார்ததெனக்கு நீயுதவுநாளெது நா மாலக்கண் சாத்து மணவாழொடு நீ யிருந் வோலக்கங்காண்பே னுலகுடைய மாதாவே. | ன் ள் த (எஉ) |
| ஆலமிடுதுன்பத்தறிவி னெருப்பாற்றின் மயிர் பாலமிடுகின்ற தெனப்பண்பினிடம் வெம்பினதா வாலமுடவெண்பிறையார் மாலையிட நாலு யோல்மிட நின்றயுலகுடைய மாதாவே. | ப் ல் மறை (எஉ) |
| பெண்மையென்று மாண்மையென்றும் பேதமென்றுஞ் சாதியெல்லா தண்மையென்று நெஞ்சிலொரு தண்மையென்றுங் காண்பாரா திண்மையென்று பல் பலவுந்தேர்வார்தெளிந்த யுண்மையென்று காண்டே னுலகுடைய மாதாவே. | ந் ல் படி (எஉ) |
| ஆங்காரணந்தான நாங்காரவெம்பினிகு பாங்காரிருந்து பரிகாரஞ்செய்வாரே வேங்காரம் வைத்த புண்பேல் வெவ்வினைப்பட்டேற்கிரங் யோங்கார வரழ்வே வுலகுடைய மாதாவே. | ட் வ் கா (எச) |
| நீர் குறைய வாடி நிலைகுலைந்த தாமரை போ சீர் குறைய வாடி நொகது சிந்தை குறையாகா ஆர் குறை சொல்வோருண் நீ யங்குறைய யிங்கெளி கோர் குறையுமுண்டோ வுலகுடைய மாதாவே. | ந் தே யேந் (எடு) |
| தப்பின பென்பன்புருண்ணைத் தாழ்ந்தவரைச் சூழ்ந்தவந் கைப்பின வேழந்தொழுவார் காம்பினைய தோளையா துப்பினைய ஞானச்சொருபனைமால் செய்ய சி மொப்பின செய்கூந்தலுலகைய மாதாவே. | கு ந் ர (எசு) |
| செப்போசெப்பன்றோ நான் செப்புலதிங்கிப்பு வைப்போவைப்பன்றோ நீ வாழ்வதென்றும் வாழ்வ தெல்லா தப்போதப்பன்றோ வத்தனை யுனை நானெந்ததன கொப்போவொப்பன்றோ வுலகுடைய மாதாவே. | ன ந் க் (எசு) |

தாவுக் கொச்சகக் கலிப்பா.

நா

செப்பலவுன் கொங்கை பகத்தெனலவுன் பான்மொழி செ க்
 துப்பலவுன் செவ்வாய் சுரும் பலவுன் பார்வையம் மே
 இப்பலவொப்பிந்தினா மற்றல்லாரு முன்னுவப்பு க்
 கொப்பலவென் சொல்வேனுலகுடைய மாதாவே. ... (௭௮)

வய்த்தவெலாங்கையேற்றிராந்த வெலா மித்தனை குழ்
 வித்தவெலா மண்பிறடயில் கீழ்க்கை வெலாக தாழ்ந்திட கீ
 வைத்தவெலா மெண்ணியுள்ளை வாழ்த்தின வெலாமனது க்
 கொத்தவெலாஞ் சொன்னெ ஹலகுடைய மாதாவே. ... (௭௯)

மெல்லாண்டயர்ச வேடுவெனப்போதியற் நி
 கில்லா சொருமதனை ஸைந்து சிற்றிப கே
 கல்லா சிரிப்பான குறொழிந்தார் மயங்கு க்
 உல்லாசமின்னே ஹலகுடைய மாதாவே. ... (௮௦)

காதிமனோவாச்சுடல் செயாற்றனை யோநற்பகன் முன்
 மோதிமமாய் ஞானமுழ கனென் முடிவாகா தோ
 சோதிமகா மேருவில்லார் தங்கமனப்பங்கயத் நி
 லோதிமமாய் நின்றமுயலகுடைய மாதாவே. ... (௮௧)

மற்சாபத் தண்ணருளை நான் சாாகல்கெடு னை
 மற்சாதிப் பாரசெயலோ வந்தனையுன் சிந்தை யென் கே
 மற்சாபத்தார் கருணை கண்களிக்க நன்பளி க்கு
 முற்சாகப்பெண்ணே வலகுடைய மாதாவே. ... (௮௨)

சித்தியோபவாச பல நின்னை வழிபாடு செயு க்
 தத்தியோபசாரசுபுகிர்த பல மொவ்வாதா க்
 சத்தியோபசாரசுபதன்ம பரிபாலனஞ்செ க்
 உத்தியோக வாழ்வே வலகுடைய மாதாவே. ... (௮௩)

முற்பாதக மிதுவோ மூதுணனோனேது தம
 வெற்பாதவக்கிரணம் வீசிலிருள்குழா தே
 பொற்பாத சேவையிடர் போக்காத ஊழிபிரி ந்
 தற்பாத மன்றோ வலகுடைய மாதாவே. ... (௮௪)

கற்பலமொன்றெய்திகையே கன்பலவாபெண்ணுமி டந்
 பற்பல புண்பாடு பல பலவென் சொல்வே கே
 பொற்பலர்செந்தாமரையிற் பூத்தவெனவாய்த் தொளி கு
 முற்பலமென் கண்ணே வலகுடைய மாதாவே. ... (௮௫)

MAHARAJA'S COLLEGE
 U. V. SWAMYATHA PERIYAR LIBRARY
 CHIMUVANMIYUR
 MADRAS

| | | | |
|---|-----|-----|---------|
| ஹுகர்பயுக்காரணப் போலேனிப்பதென்டரந்த | | | |
| தொங்கரிக்கட்டே தொழிப்டார்சொற்கவ்யன் சொல்வே | | | னே |
| சங்கரிக்கத்தானை படைதான் யேண்டிய கலி | | | நீ |
| யுககரிக்கப்போமே யுலகுடைய ம த வே. | ... | ... | (அக) |
| புறியத்துக்கான் கரிமுழர்குந் தோளிணைக்கு | | | ம் |
| வீதிய துப்பாரி தழ்க்கும் வெண்ணைகக்கும் செய்வெரு | | | ய் |
| வாழியத்த தாமரைக்கும் வாழ்த்துணைத்து வடின | | | நா |
| ஹாழியத்துக்காளோ யுலகுடைய மாதாவே. | ... | ... | (அள) |
| புந்திச்செயன் மயலிற் புண்டு புல்லிலே தவி | | | டு |
| கிசிக்கிக் கரி மதாய்த் திராக திடர்தீர்வே | | | னே |
| கருதிச்சுகாடி சிந்தை யானை வளப்போர்களை | | | யா |
| யுந்திச்சுழிபா யுலகுடைய மாதாவே. | ... | ... | (அஅ) |
| நீஞ்சக்கடப்பட்டுமோ நினைரணந்தோணி தனி | | | ல் |
| வஞ்சைக்கடல் கடகதென் வஞ்ச நெஞ்சம் வாரா | | | தே |
| நீஞ்சர்க்கரைமொழியாய் செய்யசரக்கூர்விழி | | | யா |
| யூஞ்சற்குழையா யுலகுடைய மாதாவே. | ... | ... | (அக) |
| அம்பளவோகாவிபருப்பளவோ பார்வையரு | | | ட் |
| சம்பளமேற்றுன்பவர்க்குத் தானமுத்தி ஊனமன் | | | னே |
| மம்பளகை யூரும் விண்ணூர் பட்டணமுங் கட்டியத | | | ற் |
| கும்பளமோவிடா யுலகுடைய மாதாவே. | ... | ... | (அஃ) |
| தேர்ச்சிரா டீஞ்சநிவைத் தீந்துதிர்ச் செஞ்சாலி பென் | | | ப் |
| பேர்ச்சிரா பென்னா பெருஞ்சிலையுண்ணு | | | தோ |
| வார்ச்சிரா யூழுவலிதே நான் சொன்னது கே | | | ட் |
| நீர்ச்சித நீ செய்யா யுலகுடைய மாதாவே. | ... | ... | (அஃ) |
| பற்றிவைத்த வெண்ணிறவைப்பான் கவலை கீண்பட | | | வே |
| முற்றிவைத்து வம்பின் முதலாக்கககாரிய | | | மோ |
| கெற்றிவைத்த கண்ணனெடுநீ கரிவாய்த் தாலிதை | | | கா |
| கெற்றிவைத்ததுண்டோ யுலகுடைய மாதாவே. | ... | ... | (அஃ) |
| விட்டிலே யொத்து விளக்கிலே வீழும் வினை | | | |
| கட்டிலே வீழாது தவங்காண்கிலசென்றேற்குவ | | | னே |
| தட்டிலே யேழைமனஞ்சஞ்சாரப்பட்ட | | | சிமய |
| லொட்டிலே வீழா துலகுடைய மாதாவே... | ... | ... | ...(அஃ) |

தரவுக் கொச்சக கலிப்பா.

கடு

| | |
|---|-------|
| கானேநிங் குண்மசொல்ல ஞானமறி யேன் மயி | வே |
| மானேபென் பொன்னே மணியோ ரகத | மே |
| தேனேமென்பால் சேர்ந்த சீம்கனியே மாங்குயி | சே |
| ஊனேயென்பேன் சேளு லகுடையமாதாவே. | (கச) |
| மண்ணுங் குழிகத தற்பர் வாயிலிற்போய் வந்து நொந் | த |
| தெண்ணுங் குழம்புமனமெங்குமெனக்கேயிரங்கா | ய் |
| பண்ணுங் குழைநத சொல்லும் பான்மணக்கமேனோமு | லை |
| யுண்ணுங் குழந்தா யுலகுடைய மாதாவே. | (கடு) |
| பொட்டாத்துப் பொன் பேலும் புட்கலத்துச் செம்மணி | யும் |
| டிட்டகத்து க்குள் னேநாடுநென்றுவைத்து க்காண்பே | னெ |
| சட்டகத்துக் கொன்றோ கைத்தாடசிபல கூனிதென் | ன |
| ஒட்டகத்துக்கொன்றோ வுலகுடைய மாதாவே. | (கக) |
| பெண்டாட்டி பிள்ளியெனப் பெயாட்டங் காட்டியென | க் |
| கொண்டாட்டிவித்த வினக் கொண்டாவேண்டா | மோ |
| மிண்டாட்டு பாண்கலியால் வீணூட்டமாட்டி பெ | னை |
| யுண்டாட்ட வேண்டா முலகுடைய மாதாவே. | (கச) |
| பற்றப் பிறவினையைப் பாலினை மறைந்தோர் வளக்த் | த |
| தெற்றைப் பிறகிடிவித்திப் பிறவிதிரா | தோ |
| மற்றப்பிறை மயங்க வட்டரத்தின ச்சுட்டிகட் | டு |
| மொற்றைப் பிறையாயுல குடையமாதாவே. | (கட) |
| காமச் சு ற்நெருப்புக் காயவிழிபாய்ந்து செஞ் | சி |
| லீ ற்சு ற் றெரியோ றென்றும் வைததுக் காண்பே | னெ |
| சோமச் சு ற் முடித்தார் குரியோதயச் சுடர் | சே |
| சோமச்சுடரே வுலகுடைய மாதாவே. | (கஉ) |
| வெவ்வா தினவினையை மேவாதருள் கினை | வே |
| நெவ்வாத ரவிங்கிரவா திரங்கா | யேத |
| அவ்வாதவன் பெயிற் குளான புழுவாய்மெலி | வ |
| தொவ்வா தென்னம்மே வுலகுடைய மாதாவே. | (கா) |
| ஏழிதய வண்டிரங்க வெண்டிசையவெண்டிலை | ர் |
| குழிதழி கிண்டிதுணைத்தா ழுளித்தாள்வா | ய் |
| ஆழிமேடு நீரொருகையா போசனத்தர்தொ | ழ |
| ஊழிதொரும் வாயுயலகுடைய மாதாவே | (கஉ) |

நரவுக்கொச்சகக்கலிப்பா.

முற்றிற்று.

